

දුරකථන) 0112669192 , 0112675011
තොலෙපේシ) 0112698507 , 0112694033
Telephone) 0112675449 , 0112675280

ରାଜ୍ୟରେ) 0112693866
ବେଳେ) 0112693869
Fax) 0112692913

විද්‍යුත් තැපෑල)postmaster@health.gov.lk
මින්නගුරු මුක්වරී)
e-mail)

වෙබ් අධිකාරී) www.health.gov.lk
භූගොනීයතාම ලැබුව)
website)



முனை அங்கை)
எனது இல)சிலப்/ஈக்ஸ்எம்/05/2020
My No.)

ଓବେଦି ଅଙ୍କଳ୍ୟ)
୨୩୮୫୧ ଇଲ)
Your No. :)

தினம்)
திகதி) 2020.12.23
Date)

**සුවසිරිපාය
සංඝලීය අමාත්‍යාංශය
SUWASIRIPAYA
සෞඛ්‍ය අමාත්‍යාංශය
ස්කාතාර අමෙර්ස්ස
Ministry of Health**

பொது சுற்று நிருபக் கடித இலக்கம் - 02-105 / 2020

மாகாண சுகாதார செயலாளர்கள்,

பிரதி பணிப்பாளர் நூயகம் இலங்கை தேசிய வைத்தியசாலை.

மாகாண சுகாதார சேவைப் பணிப்பாளர்கள்,

மத்திய அரசினால் நிர்வகிக்கப்படும் சகல வைத்தியசாலைகளின் பணிப்பாளர்களுக்கும்,

பிரதேச சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள்,

உரிய நிறுவனத் தலைவர்களுக்கும்.

ஆரம்பதாக வைத்திய உத்தியோகத்துறைக்கும் பல் சத்திரசிகிச்சை வைத்திய உத்தியோகத்துறைக்குமான தினைகளப்பற்றிசை - 2020 செப்டெம்பர்

2014.10.11இும் திகதிய 1883/17 ஆம் இலக்கமுடைய இலங்கை சனாயக சோஷலிசக் குடியரசின் அதி விலேடு வர்த்தமானிப் பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ள ககாதூர சேவையின் வைத்திய உத்தியோகத்துறை தொடர்பான நியதிச் சட்டக் கோவையின் 08 ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள வகையில் ஆரம்ப தர வைத்திய உத்தியோகத்துறை II ஆம் தரத்திற்கு உயர்த்தப்படுவதற்கு முன்பும் அத்தோடு பல் சத்தீர சிகிச்சை வைத்திய உத்தியோகத்துறை தமது சேவையில் உறுதிப்படுத்துவதற்கு முன்பும், உத்தியோகத்துறை ஒருவர் அந்நியமனம் கிடைக்கப்பெற்ற திகதியிலிருந்து இரண்டு வருட காலத்தினுள் சித்தியடையவேண்டியதுமான திணைக்களப் பரீட்சை 2021/02/14 ஆம் திகதி சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மூம் மொழிகளிலும் நடாத்தப்படும் என்பதை இத்தால் அறிவிக்கப்படுகின்றது. பரீட்சை நடாத்தப்படும் இடமும் கால அட்வணையும் அனுமதி அட்டையில் குறிப்பிட்டு அனுப்பி வைக்கப்படும்.

02. தகைமைகள்

உரிய பரிசையினைப் பூரணப்படுத்தியிராத ஆறும்ப தா வைத்திய உத்தியோகத்தனும், நியமனத்தில் உறுதிப்படுத்தப்படாத பல்சத்திர சிகிச்சை நிபுணர்களும் இந்தப் பரிசையின் பொருட்டு விண்ணப்பிக்க முடியும். மேலும் இத் திணைக்களைப் பரிசையினை பூரணப்படுத்தப்படுத்தியிராத நிர்வாக தரத்தை சேர்ந்த வைத்திய உத்தியோகத்தர் தரத்தைச் சேர்ந்தவர்களும், விசேட வைத்திய நிபுணர் தரத்தைச் சேர்ந்தவர்களும் இப் பரிசையின் பொருட்டு விண்ணப்பிக்க முடியும்.

03. விண்ணப்பங்கள்

இச்சுற்று நிறுப்தத்தில் இறுதியில் குறிப்பிடப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பப் படிவத்தை போன்று விண்ணப்பதாரிகளினால் தயாரித்துக் கொள்ளப்பட்ட விண்ணப்பங்கள் 2021/01/11 திங்கள் அல்லது அதற்கு முன்னர் நிறுவனத் தலைவரிடம் பாரமிக்கப்பட வேண்டும். விண்ணப்பதாரி பரிட்சைக்குத் தோற்றுவதற்கான அனைத்து தகைமைகளையும் பூரணப்படுத்தியின்தாக நிறுவனத் தலைவர் சான்றுபடுத்திய பின் விண்ணப்பமானது சுகாதார அமைச்சு, கொழும்பு - 10, இலக்கம் 385, வண. பத்தேகம விமலவங்க தேர்ர மாவத்தை, கவுசிரிபாய கட்டிடத்தில் பணிப்பாளர் (பரிட்சை) அவர்களுக்கு 2021/01/15 ஆம் திங்கள் அல்லது அத்தினத்திற்கு முன்பு கிடைக்கக்கூடியதாக பதிவுத் தொலின் மூலம் அனுப்ப வேண்டும். தனது விண்ணப்பத்துடன் முகவரி எழுதப்பட்ட ரூபா **45.00** பெறுமதியான முத்திரை ஒட்டப்பட்ட 9"x4"அளவின் கடித உறைகள் 02 அனுப்ப வேண்டும்.(இதில் விரும்பிய வகையில் அலுவலக முகவரி அல்லது சொந்த முகவரியை எழுதலாம்)

கவனிக்கவும் : மாதிரி விண்ணப்பப் படிவத்திற்கு அமைய விண்ணப்பம் A4 தாளின் இரண்டு பக்கங்களையும் உபயோகித்து தாயிரிக்கப்படவேண்டும். முதற் பக்கத்தில் இலக்கம் 01 - 04 (ஒ) தொடக்கமும் இரண்டாம் பக்கத்தில் 04 (ஊ) - 09 தொடக்கமும் அமையும் வண்ணம் விண்ணப்பம் தயாரிக்கப்படல் வேண்டும். மேற்படி தகவல்களுக்கு அமைய தயாரிக்கப்படாத விண்ணப்பங்கள் எதுவித அளிவிக்குலமினர் நிராகரிக்கப்படும் என்பதை கவனத்தில் கொள்ளவும்.

04. പ്രീടികൾ കൃത്യമാണ്

1. முதன் முறையாக பரிட்சைக்குத் தோற்றும் விண்ணப்பதாரர்கள், பரிட்சைக் கட்டணத்தினின்றும் விதிவிலக்கப்படுவர். ஏனைய விண்ணப்பதாரர்கள் ஒரு விடயத்திற்கு ரூபா 25/- வீதம் மதிப்பிழக்கப்பாத முத்திரைகளை விண்ணப்பத்தில் ஒட்டி அதன் மேல் தனது கையொப்பத்தையும் திகதியையும் இட்டு அதை செல்லுபடி நீக்கம் புரியப்படுதல் வேண்டும்.

11. ஏக்காரணத்தைக் கொண்டும் இவ்வாறு செலுத்தப்பட்ட பரிசைக் கட்டணம் வேறு பரிசையொன்றின் பொருட்டு மாற்றவோ அல்லது மீளச் செலுத்தப்படுத்தலே புரியப்படமாட்டாது.

05. பரிட்சைக்கு உட்படுத்தல்

1. ஏற்றுக்கொள்ளப்பட்ட விண்ணப்பங்களுக்கு அனுமதிப்பத்திறங்கள் வழங்கப்படும். அவ் அனுமதிப்பத்திறங்களை உரிய முறையில் நிரப்பி பீட்சை நிலைய அதிபருக்குச் சமர்ப்பித்தல் வேண்டும். அனுமதி அட்டைகள் சமர்ப்பிக்கப்படாத எந்த ஒரு பீட்சார்த்தியும் பீட்சைக்கு அனுமதிக்கப்படமாட்டார்கள்.

11. விண்ணப்பதாரர்களினால் பரீட்சை மன்றபத்தினுள் பரீட்சை நிலைய அதிபருக்குத் தனது அடையாளத்தை நிருபித்தல் வேண்டும். அதன் பொருட்டு கீழே குறிப்பிடப்படும் ஆவணங்களில் ஒன்றைச் சமர்ப்பித்தல் வேண்டும்.

- (அ). தேசிய அடையாள அட்டை

(ஆ). சுகாதார அமைச்சர் மற்றும் அதனுடன் ஏற்படுத்தை நிறுவனங்களினால் முறைப்படி வழங்கப்பட்ட அடையாள அட்டை

(இ). வலுவுள்ள அனுமதிப்பத்தரம்

(ஈ). வலுவுள்ள கடவுச்சீட்டு

111. தவிர்க்க முடியாத காரணத்தினால் பரிசை அனுமதிப் பத்திரம் கிடைக்கப் பெறாதவிடத்து சுகாதார அமைச்சின் இணையத்தளத்தில் தங்களினது பரிசைச் சுட்டெண், பரிசை நிலையம் என்பவற்றினை பெற்றுக்கொண்டு தங்களது கையொப்பத்தினை உறுதிப்படுத்திய திணைக்களத் தலைவரின் கடிதத்துடன் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பரிசை நிலையத்தில், இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சுட்டெண்ணில் தாங்கள் பரிசையினை மேற்கொள்ள முடியும். அனுமதி அட்டை கிடைக்கப் பெற்றவர்கள் கட்டாயமாக கையொப்பத்தினை உறுதிப்படுத்திக்கொண்டு வருதல் வேண்டும். (கையொப்பத்தினை உறுதிப்படுத்திய கடிதம் அல்லது கையொப்பம் உறுதிப்படுத்தப்பட்ட அனுமதி அட்டையினை முன்னளிப்பு செய்யாதவர்கள் பரிசைக்கு தோற்ற அனுமதிக்கப்பட்டார்கள்) (சுகாதார அமைச்சின் இணையத்தள முகவரி www.health.gov.lk)

06. பர்ட்சைத் திட்டம்

இப்பரிட்சை மூன்று எழுத்து மூல கட்டுரை விளாப்பத்தீரங்களையும் சிங்கள்/தமிழ் வாய்மொழிப் பரீட்சை ஆகிய 04 பிரிவுகளைக் கொண்டுள்ளது. ஓவ்வொரு பிரிவிற்கும் 100 புள்ளிகள் வீதம் ஒதுக்கப்பட்டுள்ளது. தேர்ச்சியடைவதன் போருட்டு ஒரு விடயத்திற்கு குறைந்தபடசம் 50 புள்ளிகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும். ஒரு அமர்வில் அல்லது பல அமர்வில் பிரிவுகளுக்குத் தோற்றி பரீட்சையைப் பூரணப்படுத்திக் கொள்ளலாம்.

07. പര്യാപ്ത പാതയിട്ടാണ്

7.1 எழுத்துப் பரிட்சை

7.1.1 தூபனவிதிக்கோவை வினாத்தொள்

நேரம் 02 மணித்தியாலும். 08 வினாக்களில் 05 வினாக்களுக்கு விடையளிக்க வேண்டும். பாடவிதானம்

- I. சுகாதார அமைச்சின் சுகாதாரத் திணைக்காலத்தின் பொதுவான ஒழுங்குவிதிகள்.
 - II. அரசாங்க சேவை ஆணைக்குமுறையில் ஒழுங்குவிதிகள்.
 - III. தூபனவிதிக்கோவை
 - I ஆம் பிரிவு : - VI, VII, VIII, IX, XII, XIII, XIV, XV, XVI, XVII, XVIII, XXIII, XXIV, XXV, XXVI, XXVII, XXVIII, XXX, XXXI, XXXII அத்தியாயங்கள்.
 - II ஆம் பிரிவு : - XLVII, XLVIII ஆகிய அந்தியாயங்கள்.

7.1.2 வைத்தியசாலைகள். மருந்துச்சாலைகள் என்பவற்றின் நிர்வாகம் வினாத்தாள் நேரம் 1½ மணித்தியாலம். 07 வினாக்களில் 04 வினாக்களுக்கு வியெளிக்க வேண்டும். பாடவிதானம் சுகாதாரக் கைநூல்

- I. வைத்தியசாலைகள், பொதுச் சுகாதார நிர்வாகம்
- II ஆய்கூட சேவை முகாமைத்துவம்.
- III மருந்து முகாமைத்துவம்.

7.1.3 கணக்கியல்

நேரம் 02 மணித்தியாலம். 07 வினாக்களில் 04 வினாக்களுக்கு வியெளிக்க வேண்டும். பாடவிதானம்

- I. சுகாதாரத் திணைக்களத்தில் களஞ்சியக் கணக்கு வைத்தல் தொடர்பான ஒழுங்குவிதிகள்
 - II. சுகாதாரத் திணைக்களத்தில் வழிகாட்டிக் கைநூலில் நிதி தொடர்பான பந்தி.
 - III. சுகாதார வைத்திய உத்தியோகத்தர் ஒருவரின் நாளாந்த கடமைகளுக்கு ஏற்படுதை நிதிப்பிரமாணம்
- | | | | |
|------|----------------|---|---|
| I | ஆம் அத்தியாயம் | - | நிதிப்பிரமாணம் 1, 2, 78 |
| II | ஆம் அத்தியாயம் | - | நிதிப்பிரமாணம் 90, 91, 101, 102, 103, 104, 105, 106, 107, 108, 109, 110, 113, 115, 118, 119 |
| III | ஆம் அத்தியாயம் | - | நிதிப்பிரமாணம் 124, 125, 126, 127, 128, 131, 133, 134, 135, 136, 137, 138, 139, 140, 142, 143, 151, 152, 154, 155, 156, 189 |
| = | | | |
| V | ஆம் அத்தியாயம் | - | நிதிப்பிரமாணம் 200, 201, 215, 225, 238, 245, 255, 257, 260 |
| VI | ஆம் அத்தியாயம் | - | நிதிப்பிரமாணம் 380, 381, 382, 383, 384, 385, 386, 388, 389, 390, 391, 392, 393, 394 |
| VII | ஆம் அத்தியாயம் | - | நிதிப்பிரமாணம் 488, 493 |
| XIII | ஆம் அத்தியாயம் | - | நிதிப்பிரமாணம் 715, 716, 756, 757, 758 |

பெறுகை வழிகாட்டிக் கோவை

- 1 ஆம் அத்தியாயம் - அனைத்து பிரிவுகளும்.
- 2 ஆம் அத்தியாயம் - 2.3, 2.4, 2.5, 2.6, 2.7, 2.8
- 3 ஆம் அத்தியாயம் - 3.1, 3.2, 3.3, 3.4, 3.5, 3.6, 3.7, 3.8, 3.9

7.2 சிங்களம்/தமிழ்/வாய்மொழிப் பரீட்சை

சிங்களம்/தமிழ் ஆற்றலை அளப்பதன் பொருட்டு திணைக்களத்தின் பதவிநிலை உத்தியோகத்தர்களினால் நடாத்தப்படும் வாய்மொழிப் பரீட்சையாகும். தனது நாளாந்த கடமைகளில் ஈடுபடும்பொழுது மேலோங்கும் நிகழ்வுகள் தொடர்பாக சிங்கள மொழி மூல உத்தியோகத்தர்களுக்கு தமிழ் மொழியிலும், தமிழ் மொழிமூல உத்தியோகத்தர்களுக்கு சிங்கள மொழியிலும் கலந்துரையாடுவதற்கு உத்தியோகத்தருக்கு உள்ள ஆற்றலைப் பரீட்சித்தல் (நேரம் 10 நிமிடம்)

08. පරිශීස තොටරපාන ඉழුන්කුවිතිකගණක කනෑප්පියිඳත්තල.

පාරිශාර්ථතිකள් කුරිප්පුකකුගණ තන්නිත්තිල් බෙවත්තු පාර්තතු එමුතුතල් තනෑසේසේයෝප්පට්ටුළාතු. ගණය පාරිශාර්ථතිකවිනි විනැත්තාබිනින පාර්තතු එමුතුතලුම් තහැ ජේයෝප්පට්ටුළාතු. ඉහුවරුකොරුවර් ඉත්ති ජේයෝත්තල් තබාත්තුකොරුගාල් ලේ බෙවෙනුම්. මෙහුම් කොයිකකත් තොගෙලපොසි මුද්‍රුම් අතනුත් තොටරුපුනෙය තොටර්පාටල්, ඩිලත්තිරුණියල් ඉපකරණකුගණ පයන්ප්‍රාත්තාතිරුත්තල් බෙවෙනුම්. නිව්චිතිකගණ මීරුම් නින්තබොරු පාරිශාර්ථතිම්තුම් නුත්වයිකක ගුරුකක්ප්පාම්.

09. තයව්චේයෝතු ඇස් කුරිතුන් ප්‍රතිඵලිත උන්කාල් නිරුවනීතිල් කුමායිල් ප්‍රාප්ත්‍රාල් ඉත්තියොකත්තර්කාලුකු අඩ්ඩ්ප්‍රත්තන රුත්පාටුකාල් මෙයුම්කොරුගාලුවුම්. මිත්තකවල්කාල් www.health.gov.lk ගෙවුම් නිශායෙත්තාත්තිල් පෙරුහුකොරුගාලුමුදියුම්.

කුරිප්තු : ඇස්කුරිතුන් ප්‍රතිඵලිත සින්කාල්, තමිෂ්, ආුන්කිල මොයි පෙයර්ප්‍රාක්කාලීල් රුතාවතු ඉංගාම කාණ්ඩාත්තන් සින්කාල මොයි ණූල අඩ්ඩ්විත්තලේ බවුවුනෙයතාරුම්.

ඉප්පමිට්තවර්

යු. එ. ගේ. එස් සිසිර කුමාර

පිරති පනිප්පාලර් නායකම (නිර්වාකම) ||

ඡේය්ලාලාරුකකාක

කකාතාර අමෘමස්ස

U.A.S. Harshapriya Sisira Kumara
Deputy Director General (Administration) 02
Ministry of Health
"Suwasiripaya"
Colombo 10

இரும்பதற வைத்திய உத்தியோகத்தர்களுக்கும் பல் சத்திரசிகிச்சை வைத்திய
உத்தியோகத்தர்களுக்குமான திணைக்களப்பரீட்சை - 2020 செப்டெம்பர்

01. (அ) (i) விண்ணப்பதாரியின் முழுப் பெயர் (தமிழில்):

(ii) விண்ணப்பதாரியின் முழுப் பெயர் (ஆங்கில கப்பிற்றல் எழுத்தில்):

(iii) முதல் எழுத்துடன் பெயர் : (தமிழில்):

(iv) முதல் எழுத்துடன் பெயர் : (ஆங்கில கப்பிற்றல் எழுத்துக்களில்)

(ஆ).i. பதவி (உரிய கூண்டினுள் (✓) அடையாளமிடுக.

- i. வைத்திய உத்தியோகத்தர் ii. பல் சத்திரசிகிச்சை வைத்திய
உத்தியோகத்தர்கள்
- ii. தகதிகள் நிலைக்கால நியமனம் பெற்ற திகதி-
- iii. இரும்ப தரத்திற்கு நியமிக்கப்பட்ட திகதி/தரம் II -

02. நீங்கள் இம்முறை தோற்றுவதற்கு தீர்பார்க்கும் விடயங்களுக்கு முன்னாள் உள்ள கூண்டினுள் (✓) அடையாளத்தை இடவும். தோற்றாவிடுன் (X) குறியை இடவும்.

வைத்தியசாலைகள் மருந்துச்சாலைகள் தாபனவிதிக்கோவை கணக்கியல்
என்பவற்றின் நிர்வாகம்
சிங்களம் வாய்மொழி தமிழ் வாய்மொழி

03. பரீட்சைக்குத் தோற்றும் மொழி (உரிய கூண்டினுள் (✓) அடையாளத்தை இடவும்)

சிங்களம் ஆங்கிலம் தமிழ்

04. (அ). (I) தற்பொழுது சேவையாற்றும் சேவை நிலையம்:

(II) சேவை நிலையம் நிர்வகிக்கப்படுவது : மத்திய அரசின் கீழ்
மாகாண அரசின் கீழ்

(ஆ) (I) மாகாண சபையாயின் உரிய மாகாணம் :

(II) அதற்குரிய மாவட்டம்.....

(இ). கையடக்கத் தொலைபேசி இல :
(ஈ). தேசிய அடையாள அட்டை இலக்கம்
(உ). கீழ்வரும் பரீட்சை நிலையங்களுள் விரும்பிய பரீட்சை நிலையம். (தெரிவு செய்யும் பரீட்சை நிலையத்திற்கு போதிய விண்ணப்பதாரிகள் இல்லாதவிடத்து அண்மையிலுள்ள பரீட்சை நிலையத்திற்கு அல்லது சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகத்தினால் தீர்மானிக்கப்படும் பரீட்சை நிலையத்திற்கு அழைக்கப்படுவர்) பொருத்தமான கூண்டினுள் சரி (✓) அடையாளமிடுக.

கொழும்பு	<input type="checkbox"/>	கந்தானை	<input type="checkbox"/>	அம்பாஞ்சேட்டை	<input type="checkbox"/>	அம்பாறை	<input type="checkbox"/>
கணக்கறை	<input type="checkbox"/>	காலி	<input type="checkbox"/>	பதுளை	<input type="checkbox"/>	வவனியா	<input type="checkbox"/>
காந்தாகல்	<input type="checkbox"/>	அனுராதபரம்	<input type="checkbox"/>	இரத்தினப்பா	<input type="checkbox"/>	பொலன்றுவை	<input type="checkbox"/>
கண்டி	<input type="checkbox"/>	மட்டக்களப்பு	<input type="checkbox"/>	யாழ்ப்பாணம்	<input type="checkbox"/>	திருகோணமலை	<input type="checkbox"/>

(ஊ). அனுமதிப்பத்திற்கு அனுப்புவதன் பொருட்டு பிழையற்ற தெளிவாக முகவரி எழுதப்பட்ட "9"x4" அளவின் ரூபா 45.00 பெறுமதியான முத்திரைகள் ஓட்டப்பட்ட கடித உறைகள் 02 விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும்.

(எ). 1. அஞ்சல் முகவரி (சிங்களத்தில் அல்லது தமிழில்).....

11. அஞ்சல் முகவரி (ஆங்கில கபிடல் எழுத்தில்)

05. (அ). இதற்கு முன் இப்பிரீட்சைக்குத் தோற்றி உள்ளீரா?

(ஆ). முதன் முறை அல்லவிடின் முத்திரைகள் ஒட்டப்பட்டுள்ளனவா? அவ்வாறு தோற்றி இருப்பின் இம்முறையின் பொருட்டு முத்திரைகள் ஒட்டியுள்ளதா?

முத்திரைக் கூண்டு (முத்திரையை ஒட்டி அதன் மீது கையொப்பமிடுக)

06. விண்ணப்பதாரரின் சான்றிதழ்

எனது அறிவிற்கும் நம்பிக்கைக்கும் எட்டியவைகயில்

(1). இவ்விண்ணப்பத்தில் என்னால் தரப்பட்டுள்ள விபரங்கள் யாவும் உண்மையானவைகளைவும், நான் இப்பர்ட்சைக்குத் தோற்றுவது முதன் முறையாக என்றபடியால் கட்டணம் செலுத்தத் தேவையில்லை எனவும்/முதன் முறை அல்லாதபடியால் சூபா பெறுமதியான முத்திரைகள் ஒட்டியுள்ளதெனவும். இவ்விண்ணப்பத்திற்கு என்னால் ஒட்டப்பட்டுள்ள முத்திரைகள் செல்லுபடி நிக்கம் செய்யப்படுவதற்கு முன்பு பாலிக்கப்படாத முத்திரைகள் எனவும் வெளிப்படுத்துகின்றேன்.

(11). கொதார அமைச்சினால் பரிசை தொடர்பாக விதிக்கப்பட்டுள்ள சட்டதிட்டங்களுக்கு அமைந்து நடப்பதற்கும், இப்பரிசை தொடர்பான் நியதிச் சட்டத்தின் படி நான் தகைமையற்றவன் எனக் காணப்படின் எனது பரிசார்த்தித் தன்மையை இருத்து செய்வதற்கு மேற்கொள்ளப்படும் எவ்விதத் தீர்மானத்திற்கும் நான் அமைவேன் எனவும் இத்தால் உருதிப்படுத்துகின்றேன்.

திகதி

07. சுயவிபரக் கோவையினை கையாளும் விடய உத்தியோகத்துறின் சான்றிதழ்

இவ் விண்ணப்பமானது விண்ணப்ப முடிவுத்திக்கிக்கு முன்னர் என்னிடம் பாரமளிக்கப்பட்டது என்றும், கயவிபரக் கோவையில் உள்ள தகவல்களின் அடிப்படையில் சரியாக பூரணப்படுத்தப்பட்டுள்ளது என்றும், இத் திணைக்களப் பரீசைக்கு தோற்றுவதற்கு தேவையான தகைமைகள் பூரணப்படுத்தப்பட்டுள்ளது என்றும் இவ்விண்ணப்ப பத்திரத்தின் பிரதி ஒன்று கயவிபரக் கோவையில் கோவையிடப்பட்டுள்ளது என்றும் இத்தால் உறுதிப்படுத்துகின்றேன்.

Questa

.....
.....

08. நிறுவனத் தலைவரின் சான்றிதழ்

திருவாளர்/ திருமதி/ செல்வி..... என்பவர் எனது நிறுவனத்தில் சேவை புரியும் வைத்திய உத்தியோகத்தர் / பல் வைத்தியர் என்றால் இப்பீட்டைச்சைக்குத் தோற்றுவது முதன் முறை/அல்லது படியால் ரூபா..... பெறுமதியான முத்திரைகள் இவ்விண்ணப்பத்தில் ஒட்டியுள்ளதாகவும்/முத்திரை ஒட்ட வேண்டியதில்லை எனவும் விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்டுள்ள விபரங்கள் விண்ணப்பதாரரின் பெயர்வழிக் கோவையிலுள்ள விபரங்களின் பாடி பிழையற்றவைகளைவும் இப்பீட்டைச்சைக்குத் தோற்றுவதற்கு அவனுக்கு/அவளுக்கு தகைமைகள் உண்டு எனவும் எனது முன்னிலையில் கையொப்பம் இட்டார் எனவும் உறுதிப்படுத்துகின்றேன்.

திகதி :

நியலாக் தலையின் கதியாம்

09. விஷேட இயக்க தலைவரின் சான்றிதழ்

திருவாளர்/ திருமதி/ செல்வி..... என்பவர் அரும்ப தர வைத்திய உத்தியோகத்தர ஒருவராக/பல சத்திர சிகிச்சை வைத்தியர் ஒருவராக எனது நிறுவனத்தில் சேவையாற்றுகின்றார். எனவும் விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்டுள்ள விபரங்கள் விண்ணப்பதாரரின் பெயர்வழிக்கோவையிலுள்ள விபரங்களின் படி பிழையற்றவைகளைவும் இப்பரிட்சைக்குத் தோற்றுவதற்கு அவனுக்கு / அவனுக்குத் தகைமைகள் உண்டு எனவும் இத்தால் உறுதிபடுத்துகின்றேன்.

பன்முகப்படுத்தப்பட்ட பிரிவு / விணேஷ் இயக்கத்
தலைவரின் கையொப்பம்

திகதி -

(മുത്തിയേ ഇടപ്പട്ടല് വേൺടുമ്)

(கேவையற்றனவர்களை கீழிலிடவும்)